



SG Digital

ComfortDelGro
பயன்பாட்டு
வழிமுறைகள்



உங்களுக்குத் தெரியுமா?

ComfortDelGro டாக்சி பதிவுச் செயலியில் ரொக்கமில்லாத பல்வேறு கட்டணமுறைகள் உள்ளன – CabCharge, கடன் அட்ட, NETS மற்றும் Paylah.

படிநிலை 1


ComfortDelGro செயலியை உங்கள் கைப்பேசியில் நிறுவுங்கள்

ஆப்பிள் ஆப் ஸ்டோருக்கு அல்லது கூகல் பிளே ஸ்டோருக்குச் சென்று, ComfortDelGro செயலியைப் பதிவிறக்கம் செய்து, செயல்படுத்துங்கள். .


1. ஜஓஎஸ் பயன்படுத்துவோர், 'Get' மீது தட்டி செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.
2. அண்ட்ராய்ட் பயன்படுத்துவோர், 'Install' மீது தட்டி செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.

படிநிலை 2


ComfortDelGro சேவைக்குப் பதிவு செய்யுங்கள்



3. உங்கள் கைப்பேசி எண்ணை உள்ளிடுங்கள்.



4. உங்கள் கைப்பேசிக்கு அனுப்பி வைக்கப்பட்ட OTP மறை எண்ணை உள்ளிடுங்கள்.




5. உங்கள் மின்னஞ்சலை சேர்த்து, உறுதிப்படுத்த "verify" மீது தட்டுங்கள்.




6. உறுதி செய்வதற்காக, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட OTP மறை எண்ணை உள்ளிடுங்கள்.

படிநிலை 3


செயலியின் வாயிலாகப் பயணத்தைப் பதிவு செய்யுங்கள்




7. நீங்கள் செல்ல விரும்பும் இடத்தை இங்கே நிரப்புகள்.




8. நீங்கள் மீட்டர் கட்டணத்தை அல்லது நிலைக் கட்டணத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.



9. பயணத்தின்போது பணம் செலுத்த 'Pay Onboard' மீது தட்டுங்கள், அல்லது ரொக்கமில்லாமல் பணம் செலுத்த உங்கள் அட்டையை இணைத்திடுங்கள்.



10. உங்களது அட்டைகளை இணைக்க '+ Add Payment Mode' மீது தட்டுங்கள்.



11. பயணத்தைப் பதிவு செய்ய 'Book Now' மீது தட்டுங்கள்.

இணையப் பாதுகாப்புக் குறிப்புகள்

- ஒருமுறை பயன்படுத்தும் மறைச் சொல், கடவுச்சொல் அல்லது வேறு தனிப்பட்ட விவரங்கள் எதையும் எவரிடமும் அல்லது அறிமுகமில்லாத இணையத்தளங்களில் ஒருபோதும் வெளியிடாதீர்கள்.
- மூன்றாம் தரப்பு இணையத்தளங்களிடம் அல்லது ComfortDelGro என்று சொல்லிக்கொள்ளும் செயலிகளிடம் தனிப்பட்ட விவரங்கள் எதையும் கொடுக்காதீர்கள்.
- இடத்தகவல் சேவை அம்சத்தை அணுக, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அனுமதி அளித்திடுங்கள். உங்கள் நம்பிக்கைக்குரியவர்களுடன் மட்டுமே இடத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.